

உடனடி வெளியீட்டுக்காக

நகர அமைப்பையே மாற்றி அமைக்கக்கூடிய ஆற்றுப்போக்கு நடைபாதை (ரிவர்வாக்) திட்டப்பணி கிட்டத்தட்ட நடமுறைக்கு வரவிருக்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (செப்டம்பர் 15, 2020) – பிராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது, ஆற்றுப்போக்கு நடைபாதை (இனி ரிவர்வாக் என்று குறிப்பிடப்படும்) திட்டப்பணியை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு ஒரு படி மேலே சென்றுள்ளது, இது ப்ராம்ப்ட்டன் நகரத்தின் பொருளாதார உட்பொதிவினை வெளிக்கொண்டுவருவதற்கான ஒரு மாற்றம் ஏற்படுத்துவதில் உதவக்கூடிய முயற்சியாகும்.

இந்த மாத தொடக்கத்தில், டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் வெள்ள பாதுகாப்பு சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அரசாங்க நிதியுதவியின் அடிப்படையில், எட்டோபிக்கோக் க்ரீக் (Etobicoke Creek) பகுதியை டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் வழியாக அகலப்படுத்துவதற்கான விரிவான பொறியியல் வடிவமைப்போடு நகரம் இப்போது முன்னேறிச்செல்ல முடியும். இதற்கான பொறியியல் வடிவமைப்பானது, இப்பகுதியில் தற்போது ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு அபாயத்தை குறைத்து, ரிவர்வாக்கை செயல்பாட்டுக்கு கொண்டுவர ஒரு அடித்தளத்தை வழங்கும்.

ரிவர்வாக் திட்டமானது, ப்ராம்ப்ட்டன் டவுண்டவுன் பகுதிக்கு மறுசக்தி ஊட்ட உதவுகிறது மற்றும் நிலைத்து நிற்கவல்ல, ஆரோக்கியமான மற்றும் நெகிழ்வான தன்மையுடையதாகவும் இந்தப் பகுதியை ஆக்கும். ரிவர்வாக்கின் முக்கிய நோக்கமானது, ப்ராம்ப்ட்டன் நகரத்தில் வெள்ள அபாயத்தை அகற்றுவதற்கான ஒரு புதுமையான, நீண்டகால தீர்வை உருவாக்குவதே ஆகும்; இதன் காரணமாக, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மேம்படுத்தலை இது உருவாக்கி, முதலீட்டை ஈர்ப்பதுடன், இப்பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான இடத்தை விரிவுபடுத்துகிறது மற்றும் மேம்படுத்துகிறது.

ரிவர்வாக் பற்றி

டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் பகுதியானது, வெள்ளப்பெருக்கு பாயக்கூடிய எட்டோபிக்கோக் க்ரீக் (Etobicoke Creek) சமவெளியில் அமைந்துள்ளது. ஆபத்துகளை சமாளிப்பதற்கான மாகாணக் நிர்வாக கொள்கைகள், அங்கு ஏற்படக்கூடிய வளர்ச்சியின் வகை மற்றும் அளவை இன்னாள் வரை முன்னேறிவிடாமல் கட்டுப்படுத்திவந்தன. ரிவர்வாக் என்பது வெள்ள அபாயங்களை அகற்றுவதற்கும், புதிய, நகர்ப்புற திறந்தவெளியை உருவாக்குதல் என இருவகை தீர்வுகள் கொண்ட திட்டமாகும். இது ப்ராம்ப்ட்டன் நகரத்தை புத்துயிர் பெறவும் ஆரோக்கியமானதாகவும், நிலைத்து நிற்கக்கூடியதாகவும், நெகிழ்வானதாகவும் ஆக்க உதவும்.

இப்போது ஏற்படுகின்ற வெள்ள அபாயத்தை அகற்றுதல் மற்றும் ப்ராம்ப்ட்டன் நகரத்திற்கான திட்டமிடல் மற்றும் மேம்பாடுத்தலுக்கான கட்டுப்பாடுகளை அகற்றுதல் மூலமாக, இந்த ரிவர்வாக் திட்டமானது இப்பகுதியை மறுஉருவம் கொடுக்கப்பட்ட எட்டோபிக்கோக் க்ரீக் என கற்பனைக் கண் கொண்டு பார்க்கிறது; இதில் பொதுமக்கள் சுற்றித்திரிவதற்கான இடங்கள் மற்றும் பூங்காக்களால் சூழப்பட்ட எட்டோபிக்கோக் க்ரீக் பள்ளத்தாக்கு நடைபாதை, மற்றும் ஒரு நெடிதான பாதை அமைப்பு ஆகியன அடக்கம். இது நகருக்கென சுமார் 3.6 மில்லியன் சதுர அடி குடியிருப்பு, வணிக மற்றும் சில்லறை விற்பனை வணிக பகுதிகள் அமைய வழிகோலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இதில் 23,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாவதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4 பில்லியன் டாலர் தாக்கத்தையும் கொண்டுவரும்.

வரவிருக்கும் மாதங்களில், குடியிருப்புவாசிகள் இந்தத் திட்டத்தில் தங்கள் கருத்துக்களை வழங்குவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.

ரிவர் வாக் பற்றிய மேலும் தகவல்களுக்கு வருகை தரவும் www.brampton.ca/riverwalk

அறிஞர் கூற்றுக்கள்

“வலுவான, நெகிழ்தன்மை கொண்ட மற்றும் நிலைத்துநிற்கவல்ல ஒரு பசுமை நகரமாக இருக்கும் வகையில், டவுண்டவுன் ப்ராம்ப்ட்டன் பகுதியின் உட்பொதிவினை வெளிக்கொண்டுவருவதே நகர சபையினருக்கு ஒரு முக்கிய முன்னுரிமை கொண்ட விஷயமாகும். ரிவர்வாக் என்பது ஒரு மாற்றம் ஏற்படுத்தக்கூடிய ஒரு திட்டமாகும், இது இந்த இரண்டு நோக்கங்களுக்கும் எங்களுக்கு உதவுவதுடன், வெள்ள அபாயத்தைத் தணித்தல், வளர்ச்சியை உருவாக்குதல் மற்றும் வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல் மற்றும் அனைவரும் ரசிக்கத்தக்க பொதுமக்கள் பயன்பாட்டு இடத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றையும் கொண்டபடி ப்ராம்ப்ட்டன் நகரை சற்று உயர்த்தி வைக்கிறது.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் நகரமானது ஒரு ஆக்கபூர்வமான, புதுமையான மற்றும் தொழில்முனைவோருக்கான சூழலை ஆதரிக்கும் வாய்ப்புகள் கொண்ட நகரமாகும், இதில் ஒரு துடிப்பான மற்றும் வளர்ந்து வரும் நகரின் மையப்பகுதி இருக்கிறது. ரிவர்வாக்கைக் கட்டி முடிக்கும் தருணத்தில், வருங்காலங்களில் குடியிருப்புவாசிகள் அனுபவிக்கக்கூடிய கூடுதல் வேலைவாய்ப்புக்கள் மற்றும் பொது இடங்களை உருவாக்குவதற்கு நாங்கள் மற்றொரு அடி எடுத்து வைக்கிறோம்.”

- பால் வின்செண்ட், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5, தலைமைப்பொறுப்பு, பொதுப்பணி மற்றும் பொறியியல் துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்

ரிவர்வாக் திட்டமானது ப்ராம்ப்ட்டன் நகரத்தில் வெள்ள அபாயத்தைத் தணிக்கும் என்பது மட்டுமல்லாமல், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை உருவாக்குவதன் மூலமும், இப்பகுதியில் முதலீட்டை ஈர்ப்பதன் மூலமும் வாய்ப்புகளுக்கான ஒரு நகரமாக இருப்பதற்கான நமது முன்னுரிமையை

செயல்பாட்டுக்கு கொண்டுவர உதவுவதில் இது ஒரு முக்கிய பங்கையும் கொண்டிருக்கும். இந்த மாற்றம் ஏற்படுத்தக்கூடிய முயற்சியானது, ப்ராம்ப்ட்டன் நகரத்தை நிலையான, ஆரோக்கியமான மற்றும் நெகிழ்வான தன்மை கொண்ட நகரமாக ஆக்கக்கூடியது என்பதையும், அங்கு வசிக்கின்ற மற்றும் வருகை தருகின்ற அனைவருக்கும், மகிழ்ந்து அனுபவிக்கத் தக்க ஒரு இடத்தை அளிப்பதையும் உறுதிசெய்யும்.

- பேட் ஃபோர்ட்டினி, பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 7 & 8, துணைத் தலைமைப்பொறுப்பு, பொதுப்பணி மற்றும் பொறியியல் துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“ரிவர்வாக் என்பது ப்ராம்ப்ட்டன் நகருக்கான ஒரு பரவசமூட்டும் ஆரம்ப முயற்சியாகும், இது நகர சபைக்கான பணிக் காலத்திற்குள்ளாக நிறைவேற்றவேண்டிய முன்னுரிமை கொண்ட விஷயங்களுடன் ஒன்றிப்போகிறது. டவுண்டவுன் பகுதி புத்துயிர் பெறுவதற்கும், எங்கள் குடியிருப்புவாசிகளுக்கென முழுமையான, நிலையான சமூகங்களை உருவாக்குவதற்கும், புதிய கண்டுபிடிப்புகளில் உலகளாவிய முன்னணியாளராக மாறுவதற்கும் ரிவர்வாக் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதில் நமது ஊழியர்கள் கடப்பாடு கொண்டுள்ளனர்.”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca